

மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கல் திட்டம்

2021

தமிழ் இளையோர் அமைப்பு

ரிசினோ சுவிற்சர்லாந்து



திட்டக்கோரல் : வெளிச்சம் நிறுவனம்

கனகராயன்குளம் வடக்கு

வவுனியா

இலங்கை.





வெளிச்சம்

உறவுக்கு கைகொடுப்போம்

Velichcham Foundation (Gte) Ltd.

වෙලිච්චම් මූලිකාංග (ගරුකව) ලිමිටෙඩ්.

Reg No : GL 2443

கற்றல் உபகரண உதவித்திட்டம்

ரிசினோ சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பு கடந்த வருடங்களில் எமது தாயகத்தில் பொருளாதார பலம் குன்றிய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உதவ கோரி எமது வெளிச்சம் நிறுவனத்திற்கு நிதி ஆதரவு அளித்ததற்கு இணங்க நாமும் எமது தாயகப்பகுதியில் சரியான பாடசாலைகளை இனங்கண்டு அப்பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்களின் பெயரில் இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்திருந்தோம். என்பதனை தங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். இவ் உதவி மாணவர்களுக்கு உரியநேரத்தில் வழங்கப்பட்டமையினால் அவர்களின் பெற்றோர்களின் பொருளாதாரச்சுமையும் கடந்த காலங்களில் தங்களின் நிதி ஆதரவினால் குறைக்கப்பட்டிருந்தது. என்பதையும் சுட்டிக்காட்டியதுடன் பாடசாலையின் கற்பித்தல் செயற்பாடுகளிற்கு ஏற்ப உரிய கற்றல் உபகரணப்பொதிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமையால் மாணவர்கள் தங்களுடைய கற்றல் செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுத்து செல்ல உதவியாக இருந்தது. என்பதையும் பாடசாலையின் அதிபர்கள் எமக்கு தெரியப்படுத்தி இன்றைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் வருமான இழப்புக்கள் மாணவர்களின் பெற்றோரை அதிகம் பாதித்திருப்பதனால் இவ் உதவியை எதிர்வரும் 2021 ம் ஆண்டும் உதவியளித்த மாணவர்களுக்கு மீண்டும் உதவியளித்துதவமாறு எமது நிறுவனத்திடம் கோரியுள்ளார்கள் அதிபர்களினால் எமது நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட இக் கோரிக்கையினை கடந்த காலங்களில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்க நிதி ஆதரவு அளித்த அமைப்பு என்ற வகையில் தங்களுக்கு அறியத்தருவதுடன் தங்களுக்கும் இன்றைய பெரும்பெற்று காலத்தில் வருமான குறைவு இருக்கும் என்பதனை நாமும் அறிவோம். இருந்த போதிலும் எமது தாயக மாணவர்களின் கல்வி உயர்வுக்கு தங்களால் முடிந்தளவு குறித்த பாடசாலைகளின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து உதவ நிதி ஆதரவு நல்குவீர்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.

வெளிச்சம் நிறுவனம்

கனகராயன்குளம் வடக்கு

வவுனியா.

+94 242227 526 | +94 772238826

velichcham@outlook.com

www.velichcham.org

Velichcham, A9 Road,
Kanakarayankulam North,
Vavuniya, PC 43000,
Sri Lanka.